

மாதிரி வினாத்தாள்
கூட்டாண்மைக் கணக்குகள் - அடிப்படைக் கருத்துகள் - பகுதி - I
12th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

--	--	--	--	--	--

I. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

II. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.

Time : 02:00:00 Hrs

Total Marks : 100

5 x 1 = 5

பகுதி - அ

- 1) தனியாள் வாணிகத்தில் உரிமையாளரும் மேலாண்மை செய்பவரும் -----
- 2) இந்தியக் கூட்டாண்மைச் சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு -----
- 3) கூட்டாண்மையின் மிக முக்கிய சிறப்பியல்பு பரஸ்பர ----- முகமை ஆகும்.
- 4) தொழிலின் இலாப நட்டங்களை கூட்டாளிகளிடையே ----- விகிதத்தில் பங்கிட்டுக் கொள்கின்றனர்.
- 5) மாறுபடும் முதல் முறையில், ஒரு ஆண்டின் இலாபம் அல்லது நட்டம் உரிய ----- கணக்குகளுக்கு மாற்றப்படும்.

பகுதி - ஆ

5 x 5 = 25

- 6) கூட்டாண்மை- வரைவிலக்கணம் தருக.
- 7) எடுப்பு என்றால் என்ன?
- 8) நற்பெயர் என்றால் என்ன?
- 9) சராசரி இலாபம் என்பது என்ன?
- 10) உயர் இலாபம் என்றால் என்ன?

பகுதி - இ

5 x 12 = 60

- 11) கூட்டாண்மையின் சிறப்பியல்புகள் யாவை ?
- 12) கூட்டாளிகளின் முதல் கணக்குகள் பராமரிக்கப்படும் முறைகளை விளக்குக.
- 13) கூட்டாண்மை உடன்பாடு இல்லாதபொழுது, கீழ்க்காண்பவை நிறுவன ஏடுகளில் எவ்வாறு செயல்படுத்தப்படும்? (அ) முதல் மீது வட்டி
(ஆ) எடுப்பு மீது வட்டி
(இ) கூட்டாளிகளின் சம்பளம்
(ஈ) கூட்டாளிகளின் கழிவு
(உ) கூட்டாளிகளின் கடன் மீதான வட்டி
(ஊ) இலாபப் பகிர்வு விகிதம்
- 14) நிலை முதல் முறைக்கும் மாறுபடும் முதல் முறைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை ?
- 15) நற்பெயரைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
